

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பிபில பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பிபில பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு அமைவாக தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களை தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	சபைக்கு சொந்தமான 04 ஆதனங்களுக்காக புதிய மின் இணைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு செலுத்தப்பட்டிருந்த ரூபா 505,053 தொகை மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் கணக்குகளை தயாரிக்கும் போது ஆரம்ப மீதிகளை சீராக்கம் செய்வதாக	சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்
(ஆ)	சபையால் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 10 வழக்குகளுக்காக மீளாய்வாண்டில் செலுத்த வேண்டிய ரூபா 1,000,000 ஆன வழக்கு கட்டணங்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை	- மேற்படி -	- மேற்படி -
(இ)	மீளாய்வாண்டில் பிரதேச ஒத்துழைப்பு செயற் திட்டத்தின் நன்கொடையாக கிடைத்த lenowa TAB இயந்திரத்தின் பெறுமதி இனங்காணப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்க வில்லை	- மேற்படி -	- மேற்படி -
(ஈ)	சபைக்கு உரிய 46 மயான பூமிகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை	- மேற்படி -	சபைக்கு சொந்தமான அனைத்து ஆதனங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்

1.6.2 இணங்காத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக் கூற்றுகளின் பிரகாரம் பட்டியலிடப்பட்ட வருமானம் ரூபா 74,169,933 ஆக இருந்ததுடன் செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வருமான விபரத்தின் பிரகாரம் அது ரூபா 61,545,544 ஆக இருந்தமையால் ரூபா 12,824,389 ஆன வேறுபாடு அவதானிக்கப்பட்டது

பதில் அளிக்கப்பட்டிருக்க வில்லை

நிதிக் கூற்றுக்கள் மற்றும் ஆதனங்கள் ஒப்பிடப்பட்டு சீராக்கம் செய்யப்பட வேண்டும்

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள் மற்றும் இணங்காமைகள்
பிரமாணங் களுடனான

சபையின் கருத்துரை

பரிந்துரை

தொடர்பு

(அ) இலங்கை
சனநாயக
சோசலிசக்
குடியரசின் நிதிப்
பிரமாணம்

(i) நிதிப்பிரமாணம் 571

2 ஆண்டுகளை மிகைத்த ரூபா 754,400 ஆன 60 கேள்வி வைப்புகள் ரூபா 929,455 ஆன 304 பொது வைப்புக்களும் தீர்வு செய்யப்பட்டிருக்கவில்லை

2025 ஆம் ஆண்டின் போது இம்மீதிகள் தொடர்பாக நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக.

நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ii) நிதிப்பிரமாணம் 770(4)

01 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரையான காலமாக செயலற்று காணப்பட்ட 03 வாகனங்களில் திருத்தி பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கைஉழவு இயந்திரம் நீர் வவுசர் மற்றும் டேலர் இயந்திரங்கள் திருத்துவதற்காக மாகாண இயந்திர தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பரிந்துரைகள் மற்றும் மதிப்பீட்டை பெற்றுக் கொண்டு உரிய திருத்தங்களை மேற்கொள்வதாக

திருத்தங்களை மேற்கொண்டு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை விரைவில் திருத்தம் செய்யப்பட வேண்டும்

(ஆ) 2016 திசெம்பர் 29 ஆம் திகதிய பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு செயலாளரின் 30/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி

சபைக்கு சொந்தமான 8 வாகனங்களில் எரிபொருள் எரிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை

எதிர்காலத்தில் எரிபொருள் எரிவு பரிசோதனை மேற்கொள்வதாக

சுற்றறிக்கை பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 8,646,826 ஆக இருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 5,091,889 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரியதாகச் மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024					2023				
வருமான மூலம்	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவா று மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
(i) வீதவரியும் வரியும்	18,155,047	22,084,929	12,972,023	9,112,906	14,007,866	10,916,460	7,759,257	3,157,203	
(ii) வாடகை	22,498,941	20,320,479	18,832,250	1,488,229	24,900,320	22,922,350	21,768,427	1,153,923	
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணங்கள்	3,591,800	951,520	951,520	-	3,793,300	1,589,875	1,589,875	-	
(iv) ஏனைய வருமானம்	12,460,440	18,188,616	2,038,612	16,150,004	11,696,500	17,153,538	6,827,752	10,325,786	
மொத்தம்	56,706,228	61,545,544	34,794,405	26,751,139	54,397,986	52,582,223	37,945,311	14,636,912	

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்டிருந்த ரூபா 61,545,544 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி திகதி வரையில் ரூபா 26,751,139 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது பட்டியலிட்ட வருமானத்தில் 43 சதவீதம் ஆக இருந்தது.	நிலுவை தொகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	பட்டியலிடப்பட்ட வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

(ஆ) நிலுவை வீதவரி மற்றும் வரி

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 02 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக இருந்து வரும் அறவிடப்பட வேண்டிய நிலுவை வீதவரி ரூபா 4,906,364 ஆக இருந்தது.

- மேற்படி -

நிலுவை குத்தகைத் தொகையை அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

(இ) வாடகை

மீளாய்வாண்டில் சனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை வாடகை ரூபா 6,514,814 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 33 சதவீதம் அதாவது ரூபா 2,167,066 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.

- மேற்படி -

உடன்படிக்கை பிரகாரம் நிலுவைத் தொகை விரைவில் அறவிடப்பட வேண்டும்

(ஈ) ஏனைய வருமானம்

பிரதேச சபைக்குரிய ரதுபஸ்கெட்டிய மற்றும் நாயக்கந்தூர் நீர் செயற்திட்டங்களில் இருந்து 2020 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நிலுவை நீர்க் கட்டணங்கள் ரூபா 2,223,427 தொகை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையும் அறவிடுவதற்கு முடியாதிருந்தது.

நிலுவை நீர்க் - மேற்படி - கட்டணங்களை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக

2.2.3 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

மாகாண சபையின் பிரதான செயலாளரிடமிருந்தும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய முத்திரைக் கட்டணங்கள் ரூபா 27,547,310 ஆக இருந்தது.

இத்தொகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக

நிலுவை வருமானம் விரைவில் கொண்டு வரப்பட வேண்டும்

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுது போக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன

கணக்காய்வு அவதானிப்பு**சபையின் கருத்துரை****பரிந்துரை**

சபையால் ரூபா 35,380,858 ஆன செலவினமொன்று மேற்கொண்டு 2017 மே 31 ஆம் திகதி வேலை பூர்த்தி செய்யப்பட்டிருந்த நாயக்கந்துர நீர் செயற்திட்டத்தின் நீர்ரை சுத்திகரிக்கப்படும் இடத்திற்கு கொண்டு வர முடியாமையால் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரை சுத்திகரிக்கப்படாமல் பாவனையாளர்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

எதிர்காலத்தில் நீர் மாதிரி பரீட்சிக்குமாறு விடயப் பொறுப்ப உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக

குடிநீர் தொடர்பான தரப் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு சபையால் உடைமை கொள்ளப்பட்டுள்ள அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள 46 பொது மயானங்கள் மற்றும் அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத 28 மயானங்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 127 ஆம் பிரிவின் பிரகாரம் சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

Gis தொழில்நுட்ப த்தை பயன்படுத்தி மயான பூமிகள் மற்றும் காணிகளை இனங் கண்டு வர்த்தமானியில் விரிவதற்கு நடவடிக்கை எடுப்பதாக

மயான பூமிகளை சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

(ஆ) மத்திய சுற்றாடல் அதிகார சபையால் உள்ளராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றாடல் அனுமதிப்பத்திரம் வழங்குதல் தொடர்பான வழிகாட்டி கோவையின் பிரகாரம் சுற்றாடல் அனுமதி பத்திரங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய 15 கைத்தொழில்துறைகளுக்காக சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை

அரச நிறுவனங்களின் பரிந்துரைகள் கிடைக்காத 04 தொழில் துறைகள் இறுதி அழைப்பு கடிதங்கள் சமர்ப்பித்து சமர்ப்பிக்கப்படாத 07 கைத்தொழில்கள், விண்ணப்பத்தில் குறைபாடுகள் காணப்பட்ட 01 கைத்தொழில், விண்ணப்பங்களை மீளக் கையளிக்கப்படாத 04 கைத்தொழில்கள் காணப்படுவதாக

கிடைத்துள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஒழுங்குபடுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.3 வெளிப்படையான முறைகேடுகள்**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

சபைக்கு உரிய பெக்கோலோடர் இயந்திரம் வெளித் தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கும் போது விண்ணப்பம் ஒன்று அங்கீகரிக்கப்படாமல் வாகன விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தரிற்ரு அறிவிக்காமல் 2023 ஒக்டோபர் 28 ஆந் திகதி

உத்தியோகத்தருக்கு எதிராக பரிசோதனை என்று மேற்கொள்வதாக

பரிந்துரையின் பிரகாரம் செய்யப்பட வேண்டும் அவ்வாறே வாகனங்களை வெளித்தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கும் போது திருப்திகரமான

செயற்பாட்டாளரால் ரூபா 13,000 தொகை காணி உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொண்டு அதில் ரூபா 6,500 ஐ முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இருந்தார். அந்த இயந்திர ஒதுக்கீடு தொடர்பாக போலி விண்ணப்பம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தவுடன் அது தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கவில்லை.

உள்ளக கட்டுப்பாட்டு செயற்பாட்டு நடைமுறை ஒன்று செயல்படுத்தப்பட வேண்டும்

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 02 பதவிகளுக்குரிய 02 ஊழியர்களுக்கு பற்றாக்குறையொன்றும் 07 பதவிகளுக்கரிய 28 மிகைகளும் காணப்பட்டன.	பதவியணி வெற்றிடங்கள் மற்றும் மிகை தொடர்பாக உள்ளூராட்சி மன்ற திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக	பதவியணி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வேண்டியதுடன் மிகை பதவியணி அங்கீகரிக்கப்பட வேண்டும்
(ஆ) 2018 ஆம் ஆண்டில் பிரதேச சபையின் ஊழியர் ஒருவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட ஊழியர் கடன் தொகை ரூபா 218,539 குறித்த உத்தியோகத்தர் மரணித்தமையால் மீளாய் வாண்டு திசெம்பர் 31 ஆந் திததி வரையிலும் அறவிடப்பட்டு இருக்கவில்லை	தொடர்ந்து இதுவரை நிலுவையாக காணப்படுகின்ற கடன் மீதிகளை விரைவில் அறவீடு செய்வதாக	ஊழியர் கடன் மீதிகளை விரைவில் அதைவிட வேண்டும்

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்கள் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 07 வருமான விடயங்களில் 10 சதவீதம் முதல் 74 சதவீதம் வரையிலும் 06 செலவின விடயங்களில் 11 சதவீதம் முதல் 1251 சதவீதம் வரையான விலகல் அவதானிக்கப்பட்டது	எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக	வருடாந்த பாதீட்டு மதிப்பீடு நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்க வேண்டியதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

4.2 சுற்றாடல் சிக்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு

பிரதேச சபையால் கலி சேவை
மூலம் அகற்றப்படுகின்ற மலக்
கழிவுகள் புவக்பெலய கழிவு
தொகுதியில் அமைந்துள்ள வளவில்
திறந்த காணுக்கு
வெளியேற்றப்படுதல் இடம்
பெறுவதுடன் மீளாய்வாண்டின்
திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும்
அடுத்ததாக முறையான
நடவடிக்கையொன்று
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2025 ஆம் ஆண்டில் மலக்
கழிவு வெளியேற்றுவதற்காக
சுத்திகரிப்பு முறைமை
யொன்றை அமைப்பதற்கு
மதிப்பீடு தயாரிக்கப்பட்டு
வருவதாக

பரிந்துரை

மலக்கழிவு சுத்திகரிப்பு
முறைமை ஒன்று
நிரமாணிக்கப்பட
வேண்டும்.